

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அம்பலங்கொடை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காகப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, அம்பலங்கொடை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்குக் கிடைக்க வேண்டிய மூலதன நிர்மாண வேலைக் கடன்பட்டோர் மீதியாகிய ரூபா 1,325,882 தொகை மீளாய்வாண்டின் போது அங்கீகாரம் ஒன்றின்றி திரண்ட நிதியத்தில் இருந்து பதிவழிக்கப்பட்டிருந்தமையால், கடன்பட்டோர்களின் பெறுமதி அந்த எண்ணிக்கையால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.	நாட்குறிப்பு மூலம் சரி செய்யப்படும் என.	நிர்மாண வேலைக் கடன்பட்டோர் பெறுமதி சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) 2023 ஆண்டு முதல் செயற்திட்டங்களுக்காக தென் மாகாண உள்ளூராட்சி திணைக்களத்திலிருந்து சபைக்குக் கிடைக்க வேண்டிய ரூபா 1,774,541 இற்கான தொகையொன்று மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் உட்படுத்தியிருக்கவில்லை.	நாட்குறிப்பு மூலம் சரி செய்யப்படும் என.	சரியாக கணக்கீடு செய்தல் மேற்கொள்ள வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 04 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனொடு தொடர்புடைய துணைப் பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 132.40 மில்லியன் தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.	எதிர் காலத்தில் சரியாக காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	வித்தியாசத்திற்கான காரணங்களை இனங்கண்டு சரி செய்வதற்கு நடவடிக்கை வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
காலப் பகுப்பாய்வு மற்றும் அட்டவணைகள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 2.19 மில்லியன் தொகைக்கான 03 கணக்கு விடயங்களை திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியவில்லை.	தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என மற்றும் காலப் பகுப்பாய்வு மற்றும் அட்டவணை பெற்றுக்கொள்வதற்காக அறுதியான பதிவேடொன்று அலுவலகத்தில் கண்டெடுக்க முடியாமல் உள்ளது என.	காலப் பகுப்பாய்வு மற்றும் அட்டவணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள் பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள், இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை	
தென் உள்ளூராட்சி ஆணையாளரின் திசெம்பர் 27 2010/01 கொண்ட பிரிவு 05	மாகாண, 2010 திகதிய இலக்கம் சுற்றறிக்கையின்	கடையறைகள் வாடகைக்கு கொடுக்கும் போது அனைத்து உடன்படிக்கைகளும் 03 வருடங்களுக்கு ஒருமுறை நாளதுவரை ஆக்கப்பட வேண்டியதுடன், அனைத்து கடையறை தொடர்பாக நாளாந்த வாடகை 05 வருடங்களுக்கு ஒருமுறை பெறுமதி மதிப்பீடு செய்யப்பட வேண்டிய போதிலும், சபைக்குச் சொந்தமான 80 கடையறைகள் தொடர்பாக குறிப்பிட்ட சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர் காலத்தில் புதிய பெறுமதி மதிப்பீட்டுக் கட்டணத்தின் படி உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	05 வருடங்களுக்கு ஒருமுறை கடை வாடகை பெறுமதி மதிப்பீடு செய்தல் மற்றும் 03 வருடங்களுக்கு ஒருமுறை வாடகை உடன்படிக்கை நாளதுவரை ஆக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 40,875,260 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 34,833,092 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024					2023			
வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	0.00	0.00	9,830	260,171	1,502,500	1,538,171	1,527,401	270,001
(ii) வாடகை	11,833,010	11,455,600	10,147,209	5,878,934	6,631,360	6,349,958	2,659,260	4,570,543
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,200,000	1,453,450	1,477,600	69,050	201,000	179,207	105,807	93,200
(iv) ஏனைய வருமானங்கள்	65,000,000	387,799	1,840,940	1,144,855	15,384,000	13,982,055	13,192,465	2,496,248
	78,033,010	13,296,849	13,475,579	7,353,010	23,718,860	22,049,391	17,484,933	7,429,992

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

வீதவரியும் வரியும்

தென் மாகாண, உள்ளூராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர் 27 திகதிய தபபா/பபாகோ/2010/01 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் பிரிவு 05 மற்றும் 06 பிரிவின் பிரகாரம் கடைகளை வாடகைக்கு கொடுக்கும் போது அனைத்து உடன்படிக்கைகளும் 03 வருடங்களுக்கு ஒருமுறை

திருத்த வேலை அலுவல்கள் மேற்கொள்ளப்படுகின்றதெனவும், எதிர் காலத்தில் புதிய பெறுமதி மதிப்பீட்டுக் கட்டணத்தின் படி வாடகை அறவீடு செய்யப்படும் என.

03 வருடங்களுக்கு ஒருமுறை வாடகை உடன்படிக்கை நாளதுவரை ஆக்கப்பட்டு 05 வருடங்களுக்கு ஒருமுறை கடை வாடகை பெறுமதி மதிப்பீடு செய்யப்படல் வேண்டும்.

நாளதுவரை ஆக்கப்பட வேண்டியதுடன், 05 வருடங்களுக்கு ஒருமுறை வாடகைத் தொகையை திருத்த வேண்டியிருந்த போதிலும், சபைக்குச் சொந்தமான மஹவத்த வர்த்தக தொடர் கட்டிடத்தில் காணப்பட்ட 16 கடையறைகளுக்காக அவ்வாறு உடன்படிக்கை நாளதுவரை ஆக்கல் மற்றும் வாடகைத் தொகையை திருத்துதல் மேற்கொள்ளப்பட்டிருக்காததுடன், இறுதியாக பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டு அறிவிக்கப்படவில்லை, மேலும், இந்தக் கடையறைகளில் இருந்து கணக்காய்வுத் திகதியளவில் ரூபா 100 தொகை மற்றும் ரூபா 80 தொகை ஆகிய பெறுமதிகள் வாடகை அறவிடப்படுகின்றமையால் சபைக்கு பாரிய வருமானம் ஒன்று இழக்கப்பட்டு வருகின்றது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2006 அரசு பெறுகை வழிகாட்டல் கோவையின் பிரிவு 1.2.1(அ) படி வழங்குனர் ஒருவர் தெரிவு செய்யும் போது தேவைப்பாட்டுடன் பதிலளித்திருந்த வழங்குனர் தெரிவு செய்யப்பட வேண்டிய போதிலும், ரூபா 1,720,000 தொகைக்கான நீர் மானிகள் கொள்வனவின் போது அவ்வாறு செயற்பட்டிருக்காமையால், ரூபா 451,500 தொகை மிகையாக செலுத்த நேரிட்டிருந்தது.	இதற்கு முன்னர் அந்த நிறுவனத்திலிருந்து நீர் மானிகள் கொள்வனவு செய்திருத்தல் மற்றும் உதிரிப் பாகங்கள் பெற்றுக்கொள்வதற்கு இயலுமையை அடிப்படையாகக் குறிப்பிட்ட நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது என.	பெறுகை வழிகாட்டலின் படி கொள்வனவு செய்ய வேண்டியதுடன், ஏற்பட்டுள்ள நட்டத்தை அறவீடு செய்ய வேண்டும்.
(ஆ) படபொல மஹவத்த பெந்வலகந்த காணித் துண்டை உரித்தாக்கும் போது ரூபா 880,000 தொகைக்கான பெறுமதி மதிப்பீட்டு நட்டஈட்டுத் தொகை செலுத்தப்படாமையால் இலங்கை மெதோதிஸ் சபையினால் அம்பலாங்கொடை பிரதேச சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குத் தீர்ப்பின் படி ரூபா 880,000 தொகை நட்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக காணித் துண்டினை	மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்புக்களின் வடி கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டது என.	உத்தியோகத்தர்களினால் போதிய கவனத்துடன் செயற்பட வேண்டியதுடன், கவனயீனத் தன்மையின் காரணமாக சபைக்கு நட்டமொன்று ஏற்பட்டிருந்தால் அதனை பொறுப்பான தரப்பினர்களிடம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனதாக்கிய நாள் முதல்
ஆண்டிற்கு 07 சதவீத வட்டி
மற்றும் தாமதக் கட்டணமாக ரூபா
1,875,017 தொகை மற்றும் சட்ட
வரைஞர் கட்டணமாக ரூபா
345,000 தொகை செலுத்துவதற்கு
நேரிட்டிருந்தது.

3.2 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) விரலடையாள இயந்திரத்தின் வன்பொருள் மற்றும் மென்பொருள் பராமரிப்பு அலுவல்களுக்காக ஒரு ஆண்டிற்கு ரூபா 12,800 தொகை செலுத்தப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்றுடன் சபை உடன்படிக்கை மேற்கொண்டிருந்த போதிலும், இயந்திரத்தின் உள்வருதல் மற்றும் வெளிச்செல்லல் பதிவு செய்வதில் காணப்படும் வழு கணக்காய்வுத் திகதியாகிய 2025 பெப்ரவரி 10 திகதி வரை சரி செய்திருக்கவில்லை.	வழுவினை சரி செய்து தரும்படி விரல் அடையாள இயந்திரம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் வேண்டப்பட்டது என.	மாதாந்த பராமரிப்புக் கொடுப்பனவு மேற்கொள்வதற்கு முன்னர் வழுக்களை சரி செய்து கொள்ள வேண்டும்,
(ஆ) 2024 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு சபைக்கு சொந்தமான 47 காணிகள் மற்றும் கட்டிடங்கள் காணப்பட்ட போதிலும், அவற்றில் 34 இற்காக உரித்துறுதிகள் காணப்படவில்லை.	எதிர் காலத்தில் சரி செய்யப்படும் என.	சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்களுக்காக உரித்துறுதிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

3.3 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு பொது அலுவல்களுக்காக காணித் துண்டுகள் ஒதுக்கிக் கொடுக்கும் போது காணி ஏலவிற்பனை நிறுவனங்களினால் சபைக்கு எழுத்துமூல இணக்கம் வழங்கப்பட்டுள்ள 18 காணித் துண்டுகளின் உறுதிகள் மூலம் சபைக்கு உரித்தாக்கிக் கொண்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் சரி செய்யப்படும் என.	காணித் துண்டுகள் உறுதிகள் மூலம் உரித்தாக்கப்பட வேண்டியதுடன், பெறுமதி கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) அம்பலங்கொடை பிரதேச சபையினால் செயற்படுத்தப்படுகின்ற நீர் செயற்திட்டத்தின் மூலம் நீர் வழங்கப்படுகின்ற 128 நுகர்வோரின் நீர் வழங்களுக்காக நீர்மானி பொருத்தப்படாமல் ரூபா 1,000 தொகை வீதம் நிலையான கட்டணம் ஒன்று அறவிடப்பட்டிருந்தது.	நீர்மானிகள் பொருத்துவதற்கு எதிர் காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என.	விரைவாக நீர்மானி பொருத்தப்பட்டு நீர்க் கட்டணம் அறவிடு செய்யப்பட வேண்டும்.

(இ) 2021 ஆண்டின் போது நீர்மானி பொருத்துவதற்கு விரைவாக நீர்மானி ஆரம்பிக்கப்பட்டிருந்த பிக்சிடி நீர்ச் எதிர் காலத்தில் நடவடிக்கை பொருத்தி நீர்க்கட்டணம் செயற்திட்டத்தின் மூலம் 22 எடுக்கப்படும் என. அறவீடு செய்ய வேண்டும். நுகர்வோர்களுக்கு நீர் வழங்கப்பட்டு வந்த போதிலும், 2024 திசெம்பர் 31 திகதி வரை இந்த செயற்திட்டத்திற்குரிய நுகர்வோர்கள் எவருக்கும் நீர்மானிகள் பொருத்தப்பட்டு கட்டணம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

3.4 சர்ச்சைக்குரிய தன்மையுடைய கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரதேச சபையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்காத நிகழ்ச்சித் திட்டம் ஒன்றிற்காக 2022 ஆண்டில் சபையின் மந்திரிமார்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்ததென குறிப்பிடப்பட்டுள்ள ரூபா 289,434 இற்கான செலவுகளுக்காக மீளாய்வாண்டின் போது சபை நிதியத்திலிருந்து கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.	நிதிக் குழுவின் பரிந்துரையின் படி கொடுப்பனவு செய்யப்பட்டது என.	பிரதேச சபையின் செலவுகள் மேற்கொள்ளல் சட்டரீதியாக இருக்க வேண்டியதுடன், அவ்வாறு காணப்படாத செலவுகளை திருப்பி அறவீடு செய்ய வேண்டும்.